

சமூக பாதுகாப்பு செயற்திட்டம் - 2024

சமூக பாதுகாப்பு செயற்திட்டத்தின் (செயற்திட்டம்) 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் சர்வதேச வளர்ச்சி அமையம் ஆகியவற்றுக்கிடையே 21 செப்ரம்பர் 2023 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட கடன் உடன்படிக்கையின் 7363-LK ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்தரைகளுதம் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளித்தல் மற்றும் காலப்பகுதி

கடன் உடன்படிக்கையின் பிரகாரம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு செயற்திட்டத்தின் நிறைவேற்றல் முகவராகவும் நலன்புரி நன்மைகள் சபை அமுலாக்கல் முகவராகவும் உள்ளன. ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு சிறந்த இலக்கு வருமானம் மற்றும் வாழ்வாதார வாய்ப்பை வழங்குவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதும், சமூக பாதுகாப்பு அமைப்பின் மறுமொழியை மேம்படுத்துதல் என்பன செயற்திட்டத்தின் குறிக்கோள்களாகும். காசுப் பரிமாற்றம், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம், திட்ட மேலாண்மை மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கான திட்ட முகாமைத்துவம் போன்ற 03 அலகுகளின் கீழ் செயற்திட்டத்தின் பணிகள் அமுல்படுத்தப்படுகின்றன. கடன் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா. 61,399.68 மில்லியனிற்குச் சமமான ஐ.அ.டொலர் 192 மில்லியன் என்பதுடன் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தினால் நிதியளிப்பதற்கு உடன்பாடு காணப்பட்டது. செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் 14 திசெம்பர் 2023 ஆந் திகதி தொடங்கியிருந்ததுடன் 21 செப்ரெம்பர் 2027 ஆந் திகதியளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

1.3 அபிப்பிராயம்

செயற்திட்டத்தின் நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான செயற்திட்டத்தின் நிதி நிலைமையினையும் மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றல் மற்றும் அதனது காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

செயற்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புகள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி செயற்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வு அவதானிப்புக்கள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபட்டவர்களை நான் தெரிவிக்கின்றேன்.

2. நிதி செயலாற்றுகை

2.1 செயற்திட்டத்தின் செயல்பாடுகளின் நிதி முன்னேற்றம்

இல	கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ)	2024 ஆம் ஆண்டிற்கான செயற்திட்டத்தின் கூறு 01 இன் திருத்தப்பட்ட ஒதுக்கீடு ரூபா 27,390 மில்லியனாக இருந்தது, அதே நேரத்தில் உண்மையான செலவு மொத்தம் ரூபா 19,949 மில்லியனாக இருந்தது. இதன் விளைவாக ரூபா 7,441 மில்லியன் பயன்படுத்தப்படாத மீதி ஏற்பட்டது, இது ஒதுக்கப்பட்ட நிதியில் அண்ணளவாக 27 சதவீதத்தைக் குறிக்கிறது. இந்த வேறுபாடு மீளச்செலுத்தக்கூடிய தொகையின் குறிப்பிடத்தக்க மிகை மதிப்பீட்டை பிரதிபலிக்கிறது.	ஏற்றுக்கொள்ளப்பட்டது.	செயற்திட்டத்தை சரியான நேரத்தில் முடிப்பதற்கு ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டம் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ)	2024 ஆம் ஆண்டில் நலன்புரி நன்மைகள் சபையால் பயனாளிகளுக்கு மாற்றப்பட்ட ரூபா 148,260 மில்லியனில், தவறான வங்கிக் கணக்கு எண்கள், மூடப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட கணக்குகள் மற்றும் பிற தொடர்புடைய சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூபா 415 மில்லியன் தொகை திருப்பி அனுப்பப்பட்டது. இதுவும் மீளச்செலுத்தக்கூடிய தொகையைக் குறைப்பதற்கு பங்களித்தது.	ஏற்றுக்கொள்ளப்பட்டது.	பயனாளி தரவு முகாமைத்துவ அமைப்பை வலுப்படுத்துவதும், கண்காணிப்பு மற்றும் பின்தொடர்தலுக்கான ஒரு பயனுள்ள பொறிமுறையை நிறுவுவதும் அவசியம்.
(இ)	செயற்திட்டத்தின் கூறு 3.1 இன் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கு ரூபா 430 மில்லியன் மீளமைக்கப்பட்ட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது, அதே நேரத்தில் உலக வங்கியால் வழங்கப்பட்ட முன்பணம் ரூபா 70 மில்லியனாக இருந்தது. இருப்பினும், உண்மையான செலவு ரூபா 57.8 மில்லியனாக இருந்தது, இதன் விளைவாக ரூபா 12.2 மில்லியன் பயன்படுத்தப்படாத இருப்பு ஏற்பட்டது, இது ஒதுக்கப்பட்ட	ஏற்றுக்கொள்ளப்பட்டது.	செயற்திட்டத்தை சரியான நேரத்தில் முடிப்பதற்கு ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டம் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(ஈ) செயற்திட்ட முகாமைத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கான செலவின நடவடிக்கைகளின் கீழ், 15 செயல்பாடுகளுக்கு நிதி வழங்கப்பட்டது. இவற்றில், 9 செயல்பாடுகள் ஒதுக்கப்பட்ட நிதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக தக்கவைத்துக் கொண்டன. எதிர்பார்க்கப்பட்ட காலக்கெடுவிற்குள் கொள்முதல் செயல்முறைகளில் ஏற்பட்ட தாமதங்கள், திட்டமிடப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தத் தவறியது மற்றும் கணக்கீட்டுக் கட்டணத்திற்கான ரூபா. 200 மில்லியன் முழு ஒதுக்கீட்டையும் பயன்படுத்தாதது இதற்கு முதன்மையான காரணமாகும்.	ஏற்றுக்கொள்ளப்பட்டது.	நிதி வினைத்திறனாக பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக கொள்முதல் செயல்முறை மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
(உ) 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த தொகை ரூபா 4,668,724 ஆகும். இதில் கட்டிட வாடகைக்கு ரூபா 3,659,532, துப்புரவு சேவைகளை வழங்குவதற்கு ரூபா 545,492 மற்றும் வாகனங்களுக்கான எரிபொருளுக்கு ரூபா 463,700 ஆகியவை அடங்கும். இருப்பினும், இந்த செலவுகள் பொதுவாக செயற்திட்டம் மற்றும் நலன்புரி நன்மைகள் சபையால் ஈடுசெய்யப்படுகின்றன என்பது அவதானிக்கப்பட்டது.	ஏற்றுக்கொள்ளப்பட்டது.	கொடுப்பனவுகள் மீதான உள்ளக கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்படல் வேண்டும்.

3. பௌதீகச் செயலாற்றல்

3.1 செயற்திட்டத்தின் நடவடிக்கைகளின் பௌதீக முன்னேற்றம்

	கூறு/செயல்பாடு / துணை செயல்பாடு	நடவடிக்கை	கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	கணக்காய்வாள ரின் பரிந்துரை
(அ)	கூறு 3.1 - திட்ட முகாமைத்துவ மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துதல்	ஒருங்கிணை ந்த நல முகாமைத்து வ அமைப்பின் 12 தொகுதிகை ள உருவாக்கு தல்.	ரூபா 25 மில்லியன் மதிப்பிடப்பட்ட ஒப்பந்த மதிப்பைக் கொண்ட ஐடபிள்யுஎம்எஸ் அமைப்பின் ஒரு வருட நீட்டிக்கப்பட்ட ஒப்பந்தக் காலம் முடிவதற்குள், 12 தொகுதிகளில் 8 தொகுதிகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. இருப்பினும், ரூபா 15 மில்லியன் அல்லது ஒப்பந்த மதிப்பில் 60 சதவீதம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டன. மீதமுள்ள 4 தொகுதிகள், ரூபா 10 மில்லியன் மதிப்பிடப்பட்ட மதிப்புடன், இன்னும் உருவாக்கப்படவில்லை.	ஏற்றுக்கொள்ளப்ப ட்டது.	இந்த திட்டம் ஒப்பந்தக் கடமைகளை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் மற்றும் மீதமுள்ள தொகுதிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
(ஆ)	கூறு 1 - பணப் பரிமாற்றங்கள்	டிசம்பர் 2024க்குள், அனைத்து தகுதியுள்ள பயனாளிக ளும் ஒருங்கிணை ந்த நல முகாமைத்து வ அமைப்பில் பதிவு செய்யப்பட்ட னர்.	நலன்புரி நன்மைகள் சபை வழங்கிய தகவல்களின்படி, டிசம்பர் 2024 மாதத்தில், கணினியில் பதிவு செய்யப்பட்ட 2,233,159 குறைந்த வருமானம் கொண்ட மற்றும் முதியோர் உதவி பெறுநர்களுக்கு மொத்தம் ரூபா. 12,630 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கணினியில் பதிவு செய்யப்படாத 520,707 பயனாளிகளுக்கு ரூபா 2,389 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது, இது மொத்த கொடுப்பனவுகளில் 19 சதவீதமாகும். இருப்பினும், அனைத்து பயனாளிகளையும் கணினியில் பதிவு செய்ய இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	சமூக பாதுகாப்பு வலைத் திட்டத்தால் வாங்கப்பட்ட ஐடபிள்யுஎம்எஸ் அமைப்பின் அனைத்து கூறுகளும் வகைப்படுத்தப்பட ல பயனாளிகளைப் பதிவு செய்வதற்காக முடிக்கப்படவில்லை. சமூக பாதுகாப்பு வலைத் திட்டத்தால் வாங்கப்பட்ட ஐடபிள்யுஎம்எஸ் அமைப்பின் அனைத்து கூறுகளும் வகைப்படுத்தப்பட ல பயனாளிகளைப் பதிவு செய்ய முடிக்கப்படவில்லை. எனவே, சமூக	அனைத்து பயனாளிகளை யும் இந்த அமைப்பிற்குள் பதிவு செய்வதற்கும், அனைத்து கொடுப்பனவுக ளும் நிறுவப்பட்ட அமைப்பின் மூலம் மட்டுமே செயல்படுத்தப்ப டுவதை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

பாதுகாப்புத்
திட்டம்,
ஐடபிள்யுஎம்எஸ்
உடன் முதியோர்,
நாள்பட்ட
சிறுநீரக நோய்
மற்றும்
ஊனமுற்ற
பயனாளிகளை
மறு
கணக்கெடுப்பு
மற்றும் பதிவு
செய்வதற்கு
இடமளிக்கும்
வகையில்
பி1,பி2,பி3 ஆகிய
மூன்று
முன்னுரிமைகளி
ன் கீழ்
அமைப்பின்
மாற்றங்கள்
மற்றும்
பராமரிப்பை
மேற்கொள்ள
சிஸ்டம்
டெவலப்பருடன்
ஒரு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டு
ள்ளது.

(இ)	கூறு 3.1 - திட்ட முகாமைத்துவ மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துதல்	ஐடபிள்யுஎம் எஸ் ஒப்பந்தத்தில் கணினி பராமரிப்பு மற்றும் பொறுப்புகள் மற்றும் காலாவதிக் குப் பிந்தைய சேவைகள் குறித்து தெளிவாக இணைக்கப்பட வேண்டும்.	அமைப்பு (ஐடபிள்யுஎம்எஸ்) ஒப்பந்தத்தில் அமைப்பு அல்லது வரையறுப்பது விதிகள் எதுவும் இல்லை. இருப்பினும், ஒப்பந்தம் காலாவதியான பிறகும், டெவலப்பர் முறையான ஒப்பந்தம் இல்லாமல் 7 மாத காலத்திற்கு சேவைகளை வழங்குவதைத் தொடர்ந்தார்	மேம்பாடு தொடர்பான பராமரிப்பு பொறுப்புகளை தொடர்பான இல்லை. ஒப்பந்தம் பிறகும், ஒப்பந்தம் காலத்திற்கு வழங்குவதைத்	ஏற்றுக்கொள்ளப்பட ட்டது.	அனைத்து சேவைகளும் முறையான ஒப்பந்த ஒப்பந்தங்களின் கீழ் பெறப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
(ஈ)	கூறு 3.1 - திட்ட முகாமைத்துவ மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துதல்	திட்ட காலத்திற்கு ள் ஐடபிள்யுஎம் எஸ் அமைப்பு செயல்படுத்த	உலக வங்கியின் கடனால் நிதியளிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு வலைத் திட்டத்தை ஒரு வருட நீட்டிக்கப்பட்ட கட்டத்தில் முழுமையாக செயல்படுத்த ஐடபிள்யுஎம்எஸ் அமைப்பு திட்டமிடப்பட்டது, ஆரம்பத்தில்			

தப்பட
வேண்டும்.

ஐந்து ஆண்டு முயற்சியாக
திட்டமிடப்பட்டது. திட்ட
காலத்திற்குள் இந்த அமைப்பு
செயல்படும் என்று
எதிர்பார்க்கப்பட்டாலும், ஒரு
சாத்தியக்கூறு ஆய்வு
நடத்தப்படவில்லை, தெளிவான
காலக்கெடு நிறுவப்படவில்லை,
மேலும் பொறுப்பான அதிகாரிகள்
தேவையான நடவடிக்கைகளை
போதுமான அளவு திட்டமிடவோ
அல்லது செயல்படுத்தவோ
இல்லை. இதன் விளைவாக,

(i)இந்த முறைமை
முழுமையடையாமல் உள்ளதுடன்
அதன் நோக்கத்தனையும்
அடைந்திருக்கவில்லை.

(ii)நலன்புரி நன்மைகள் சபை,
ஐடபிள்யுஎம்எஸ் அமைப்பின்
டெவலப்பருடன் 2025 ஜனவரி 16
அன்று ரூபா 26 மில்லியன்
செலவில் அமைப்பு பராமரிப்பு
மற்றும் தனிப்பயனாக்கத்திற்காக
ஒரு புதிய ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது. இந்த
செலவினமும் திட்டத்தால்
நிதியளிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, அமைப்பின்
மேம்பாட்டிற்கான மொத்த செலவு
ரூபா 41 மில்லியனாக
அதிகரித்துள்ளது, கூடுதலாக
ரூபா 26 மில்லியன் அசல்
செலவை விட 63 சதவீதம்
அதிகமாகும்.

(iii)கணக்காய்விற்குக் கிடைத்த
தகவல்களின்படி, 2026 முதல்
ஐடபிள்யுஎம்எஸ் மாற்ற "சமூகப்
பாதுகாப்பு தகவல் முகாமைத்துவ
அமைப்பு" என்ற தலைப்பில் ஒரு
புதிய அமைப்பு
திட்டமிடப்பட்டுள்ளது. இந்த
அமைப்பு, அனைத்து
தொடர்புடைய தளங்களையும்
ஒருங்கிணைத்து, தேசிய டிஜிட்டல்
பொருளாதாரக் கொள்கைகளுடன்
இணக்கமாக நவீன
தொழில்நுட்பங்கள் மற்றும்

திட்டத்தின்
விரும்பிய
நோக்கங்களை
வெற்றிகரமாக
அடைவதற்கு
நன்கு
கட்டமைக்கப்பட
ட்ட திட்டம்
உருவாக்கப்பட
டு பின்பற்றப்பட
வேண்டும்.
திட்டத்தின்
விரும்பிய
நோக்கங்களை
வெற்றிகரமாக
அடைவதற்கு
நன்கு
கட்டமைக்கப்பட
ட்ட திட்டம்
உருவாக்கப்பட
டு பின்பற்றப்பட
வேண்டும்.

செயற்றிட்டத்தி
ன் விரும்பிய
நோக்கங்களை
வெற்றிகரமாக
அடைவதற்கு
நன்கு
கட்டமைக்கப்பட
ட்ட திட்டம்
உருவாக்கப்பட
டு பின்பற்றப்பட
வேண்டும்.

வழிமுறைகளை இணைத்து, ஒரு நிலையான சமூகப் பாதுகாப்பு தகவல் மேலாண்மை அமைப்பாகச் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, ஐடபிள்யுஎம்எஸ் -இன் வளர்ச்சி மற்றும் தனிப்பயனாக்கத்தில் முதலீடு செய்யப்படும் செலவுகள் மற்றும் முயற்சிகள் தேவையற்றதாகிவிடும் அபாயம் உள்ளது.

(உ)	கூறு 3.1 - திட்ட கணக்காய்வு முகாமைத்துவ மேற்கொள் மற்றும் எஸ்பி ளப்பட்டது. அமைப்பை வலுப்படுத்துதல்	திட்டமிட்டபடி கணக்காய்வு மேற்கொள் ளப்பட்டது.	ஐடபிள்யுஎம்எஸ் அமைப்பின் பலவீனங்களையும் எதிர்காலத்தில் தேவைப்படும் மேம்பாடுகளையும் அடையாளம் காணும் நோக்கில் நடத்தப்பட்ட அமைப்பு கணக்காய்வு, 2024 ஆம் ஆண்டில் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படவில்லை.	ஒப்பந்தம் முடிந்த மேலும் பிறகு, தாமதமின்றி தற்போதுள்ள கணினி ஐடபிள்யுஎம்எஸ் கணக்காய்வு அமைப்புக்கான நடத்தப்பட மதிப்பீடு மற்றும் வேண்டும். அமைப்பு கணக்காய்வை நடத்த ஒரு ஆலோசனை நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும். மேலும், ஒரு ஆலோசனை நிறுவனத்தை வாங்குவதற்கு உலக வங்கியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது மற்றும் கொள்முதல் செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
-----	---	--	---	---

3.2 முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) வருமான வரித் திணைக்களம், காணிப் பதிவேட்டுத் துறை, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், நிதி நிறுவனங்கள், இலங்கை கடன் தகவல் பணியகம், குடிவரவு மற்றும் குடியேற்றத் துறை போன்ற பிற தொடர்புடைய அரசு நிறுவனங்களின் தரவு அமைப்புகளுடன் இணைப்பதற்கான முறையான வழிமுறை இந்த	கவனிக்கப்பட்டது. எங்கள் தேவைகளை மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் கோரியுள்ளோம், மேலும் இது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. இருப்பினும், அவர்கள் இதுவரை கோரிக்கைக்கு சாதகமான பதிலை அளிக்கவில்லை. இருப்பினும்,	அந்தந்த அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஒரு பாதுகாப்பான தரவு ஒருங்கிணைப்பு பொறிமுறையை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

அமைப்பினுள் நிறுவப்படவில்லை.

புதிய சமூகப் பாதுகாப்பு தகவல் முகாமைத்துவ அமைப்பு மூலம் நாங்கள் மற்ற நிறுவன சேவைகளுடன் ஒருங்கிணைக்க முடியும்.

(ஆ) மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டின் இறுதியில், குறை தீர்க்கும் வழிமுறை மூலம் பெறப்பட்ட குறைகளில் 40% தீர்க்கப்படாமல் இருந்தன. மேலும், 341 பிரதேச செயலகங்களில் 24 மட்டுமே தரவு புதுப்பிப்புகள் மற்றும் பயனாளி பதிவுகளின் திருத்தத்திற்காக நலன்புரி நன்மைகள் சபைக்கு தகவல்களை சமர்ப்பித்திருந்தன. இதன் விளைவாக தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதன் விளைவாக, இந்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட திட்ட நிதி திறம்பட பயன்படுத்தப்படவில்லை.

ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறைகளைக் கையாள்வதற்கான வழிமுறை மேம்படுத்தப்பட வேண்டும், மேலும் பயனாளிகளின் தரவை சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதை உறுதி செய்வதற்காக பிரதேச செயலகத்துடனான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும்.